

Subject :- PHYSICS / தியந்தியல்
 Standard : XII
 அடிப்படை

Total marks: 70
 Time : - 3.00 HRS

PART-A | பகுதி - 81.

$$15 \times 1 = 15$$

CHOOSE THE BEST ANSWER. | சிரிவாய் என்றையதை ஒத்தினங்கள்.

1. Which charge configuration produces a uniform electric field?

- (a) Point charge
- (b) uniformly charged infinite plane
- (c) uniformly charged infinite line
- (d) uniformly charged spherical shell.

பின்வரும் மூன்று நிலையங்களில் எங்க சீரான மெர்புவதினை உள்ளதிடும்?

- (அ) முளை மெதித்துறை
- (ஆ) சீரான மெதித்துறையில் வெற்றிமீதுமால்
- (இ) சீரான மெதித்துறையில் வெற்றி மூடியவா கூழ்டி
- (ஈ) சீரான மெதித்துறையில் பெற்ற நோன்றுத் தூது.

2. Two points A and B are maintained at potential of 7V and -4V respectively. The workdone in moving 50 electrons from A to B is :

A முதிர்ச்சி B என்ற குடு முளைகளை இணைப்படுத்தி 7V பேரிலை -4V மூன்றுத்திட்டுகளில் வைக்கித்திப்படுத்துவதை என்றால், A வடித்து B கீழ் மெதித்துறை நோன்றுத் தூது வெற்றுவது என்றால் ?

- (அ) 8.80×10^{-17} J
- (ஆ) -8.80×10^{-17} J
- (இ) 4.40×10^{-17} J
- (ஈ) 5.80×10^{-17} J

3. A carbon resistor of (47 ± 4.7) k Ω to be marked with rings of different colours for its identification. The colour code sequence will be,

- (அ) yellow - Green - Violet - Gold
- (ஆ) yellow - violet - orange - Silver
- (இ) violet - yellow - orange - silver
- (ஈ) Green - orange - violet - Gold.

எணில் அதில் கூடுமொத்தம் நிறைவேணும் உள்ளது

- (அ) முஞ்சி - பச்சை - ஊதா - கங்கம்
- (ஆ) முஞ்சி - ஊதா - வெற்சி - ஏழுமிழி
- (இ) ஊதா - பெரிசு - பூர்சு - ஏவர்மி
- (ஈ) பச்சை - ஆரக்சி - ஊதா - ரீந்தம்

4. The temperature coefficient of resistance of a wire is 0.00125 per $^{\circ}\text{C}$. At 20°C , its resistance is 1-2. The resistance of the wire will be at 2-2 at,

ஒடு கந்தியான் ஏவப்படுத்துவ முறையில் கூறிப்பினால் என்ன
0.00125 $/^{\circ}\text{C}$. 20°C ஏவப்படுத்துவதையில் கீட்டியான் முறையில் 1-2
எணில், எந்த ஏவப்படுத்துவம் அங்கீ முறையில் 2-2 இட்டும்?

- (அ) | (ஆ) 800°C (இ) 700°C (ஈ) (கு) 850°C (உ) (ஈ) 820°C

5. The vertical component of Earth's magnetic field at a place is equal to the horizontal component. What is the value of angle of dip at this place?

ஒவு நூற்றுப்பலத்தின் ஒளிகுத்திக்கூறும் கிடைக்கின்றத்துடும்
நூற்றுப்பலம் ஏப்பிரின் கூட்டின் காலக் கோணத்தின் முதிப்பு?

- (அ) | (ஆ) 30° (இ) 45° (ஈ) (கு) 60° (உ) (ஈ) 90°

6. The potential energy of magnetic dipole whose dipole moment is $\vec{P}_m = (-0.5\hat{i} + 0.4\hat{j}) \text{ Am}^2$ kept in uniform magnetic field $\vec{B} = 0.2\hat{k} \text{ T}$,

$\vec{P}_m = (-0.5\hat{i} + 0.4\hat{j}) \text{ Am}^2$ என்ற ஏவநிர் முறையில் காந்து
குறித்துறையானதி $\vec{B} = 0.2\hat{k} \text{ T}$ என்ற நிரை நூற்றுப்பலத்தில்
ஏவுத்திப்பட்டும் அங்கீ நிறையாற்றல் முதிப்பு - ?

- (அ) (ஆ) -0.1 J (இ) -0.8 J (ஈ) (கு) 0.1 J (உ) (ஈ) 0.8 J

7. The flux linked with a coil at any instant t is given by $\phi_B = 10t^2 - 50t + 250$. The induced emf at $t=3\text{s}$

t என்ற கணக்கில், ஒடு சுடுமாடு ஏஞ்சாட்டியுடைய படியும்
 $\phi_B = 10t^2 - 50t + 250$ என்ற கணக்கி. $t = 3\text{s}$ - ல் குறைப்பீடு
கணக்கியும் ஒதுக்காயாறு,

- (அ) (ஆ) -190V (இ) (கு) -10V (ஈ) (கு) 10V (உ) (ஈ) 190V

ஒரு திருக்கி மூலமாகின் மணிரேவுத்தின் மன்றத்தில் பொறுப்புகளை 220V விடுத்தி 11V அகங்கியின்குறைக்கப்படும் மணிரேவுத்தின் 6A வாந்திக் 100A இந்த உயர்கிழங்குறை எண்ம் அதன் பயங்கரியை

- (அ) 1.2 (ஆ) 0.83 (இ) 0.12 (ஈ) 0.9

9. The dimension of $\frac{1}{M_0 E_0}$ is — ? (அ) $[LT^{-1}]$ (ஆ) $[L^{-1}T]$

$\frac{1}{M_0 E_0}$ என் பாலோனையில் எண்ம் எண்ம் (அ) $[L^2 T^{-2}]$ (ஆ) $[L^{-2} T^{-2}]$

10. Fraunhofer lines are an example of — Spectrum
 (அ) Line emission (ஆ) Line absorption
 (இ) Band emission (ஈ) Band absorption.

பிரான்திரோபர் வரிகளை எவ்வளவு நிறோவத்தில் எடுத்திருக்காட்டு?
 (அ) வரி தயங்கப்படு (ஆ) வரி ஏங்கவர்
 (இ) பல்லட தயங்கப்படு (ஈ) பல்லட ஏங்கவர்

11. Stars twinkle due to,
 (அ) Reflection (ஆ) Refraction (இ) Polarisation (ஈ) Diffraction

உடல்தேவிகள் மணிரேவுத்தினால் சொருத்தும் — ?
 (அ) யாரின்திரோபரிப்பு (ஆ) யாரிவூநல் (இ) கிளார்போனை
 (ஈ) கிளார்பீபு ஏங்கவர்

12. For light incident from air on a slab of refractive index 2, the maximum possible angle of refraction is, காந்திரைவுகளின் முனோவகல் எண் 2 எனின் L நிலைமொழுப் பல்கல்களின் பிசி யாரி வாடுகிறதி எண்ம், காந்திரைவு எப்படி ஓவியநோயுத்தின் மநிப்பு எண்ம?

- (அ) 30° (ஆ) 45° (இ) 60° (ஈ) 90°

13. Which of the following has low penetrating power?

- (அ) X-rays (ஆ) UV rays (இ) IR rays (ஈ) All the above

நீதிகமீபவர்கள் திருத்தி வெடுப்பும் திறங்கள் எத்தனைக்கூடு?

- (அ) X-rays (ஆ) UV rays (இ) IR rays (ஈ) திருத்தி விரைவுக்கூடுப்

- (a) Current (b) Voltage (c) Resistance (d) Inductance

மணி நிலை அடுத்து அந்திரவுக்கும் முறை மணிக்கூட்டுத்திற்கும் திடையை ஒளின கஞி — என பராமரியாக்கப்படுகிறது.

- (அ) மணிக்கூட்டுத்திற்கும் (ஆ) மணிக்கூட்டுத்திற்கும் (இ) மணிக்கூட்டுத்திற்கும் (ஈ) மணிக்கூட்டுத்திற்கும்.

15. The negative sign with Induced emf is explained by,

- (a) Faraday law (b) Lenz law (c) Ampere's law
(d) Coulomb's law.

நீதிக்கூட்டுத்திற்கு எதிர்க்கிணி சூழ்நிப்பிடப்பட அந்திரவுக்கு பொதுமையை வாந்திடுவது — ?

- (அ) பாராமல் வாநி (ஆ) மூல்யம் வாநி (இ) ஆம்பீயர் வாநி
(ஈ) கால்வாய் வாநி.

PART - B | பகுதி - 8b.

$$6 \times 2 = 12$$

ANSWER ANY ~~SIX~~ QUESTIONS. Q.NO 24 IS COMPULSORY

எந்தோவேலையிலே இந்த ஒன்றாவற்று உண்டான். உண்டான் 24 எண் தொகையிலே இந்த ஒன்றாவற்று உண்டான். உண்டான் 24 எண் தொகையிலே இந்த ஒன்றாவற்று உண்டான்.

16. What is meant by electrostatic energy density?

நிலைமொழியுத்து அப்பினிடி எனிறால் என்று?

17. Define. Internal resistance of a cell.

ஒரையை, செய்துகூடியின் அங்கம் தைட்டு.

18. Define. Ampere's circuital law?

ஒரையை ஆம்பீயர் சூர்ஜ வாநி.

19) Mention the ways of producing Induced emf.

நீதிக்கூட்டுத்திற்கு உண்டான் உடலாக்கும் வாழிச்சலா கூறுது.

20) What is the principle of reversibility?

ஏற்பாடு மீண்டும் ஒத்துரைத் தொகையில் என்று?

21. Give two uses each of (i) IR radiation (ii) Microwave.

பிள்ளைகளுடைய நீண்ட பயனிப்பாடுகளை கூறுக.

(அ) IR கந்திரின் (ஆ) மருத்துவ அமைச்சர் [ஏசங்கி விஜயகார]

22. What are the properties of an equipotential surface?

சம மின்சாரத்தில் பூரிப்பான் மல்லியல்கள் யானால்?

23. Why does sky appear blue?

ஓய்வும் கூட நீலநிறங்க நோட்டியளிக்கிறது?

24. An electron moving perpendicular to a uniform magnetic field 0.500 T undergoes circular motion of radius 2.50 mm . What is the speed of electron?

0.500 T அளவுள்ள சிரான காந்திப்புலத்திற்கு எச்சிவிதிநிற்காக
ஒரு வீசுமிழும் எவ்விக்கூடமில் இருக்கிற 2.50 mm தெருமூலை வூடுப்
உச்சியிலிருந்து எவ்விக்கூடமில் எவ்விக்கூடமில் அதை வேந்தியது நிர்ணயித்.
பாதாக்கிய போற்றுதலைக்கிறதே என்று அந்தே வேந்தியது நிர்ணயித்.

PART-C | பகுதி - தி.

$$6 \times 3 = 18$$

ANSWER ANY SIX QUESTIONS. Q.NO 33 IS COMPULSORY

எதையேலும் சிறி உடைஷாவதினுடையோ. இதை என்ன
33க்கு குமிழுப்பாக உடையோ.

25. Write the application of capacitors.

மணிசுத்திகியங்க பயனிப்பாடுகளை எடுத்து,

26. State and explain the Kirchhoff's rules?

கிரீக்காரர்கள் என்று உள்ளதினுடைய.

27. Give the properties of dia / para / ferromagnetism.

ஈடையா, பாரா, மருத்துவ காந்திப்புலப்படிகள் மூலிகையை
கூறுகிறன.

28. what are step up and step down transformer.

ஏதாவது சுற்றிகு மணிசுத்திகளை என்றால் என்ன?

29. what are Fraunhofer lines? How are they useful in the identification of elements present in the sun?

பிரான்ஸ்காஸர் உருகன் என்றால் என்ன? சூரியனிலுள்ள
ஏதாவது சுற்றிகு மணிசுத்திகள் அதை எவ்வளவு உதவுகிறான.

30. Derive the relation between f and R for a spherical mirror?

ஒந்தாக இதியலீசு கோட்டு மீதாலும்யானு ஒந்தப்பிழையா அனுமதி.

31. Derive the equation for effective focal length for lenses in contact?

இதியலையாக்கி ஒந்தாக வீராகவீராக்கி இதியலீசு சம்பந்தமாக ஒந்தப்பிழை குவியாக்காது என்று அறியப்பெற்றுள்ளது.

32. The resistance of a wire is 20 ohm. What will be new resistance, if it is stretched uniformly 8 times its original length?

ஒரு முகிலையீசு மூலிகை 20 ohm. குந்தமிட சுறைக் கூடுப்பு
ஏன்றினுடையிருந்து ஒரு மூலிகை நீண்டுமிகு அங்கீரக்கிடுமோ கீழாக
ஏன்றெப்படாவீசு முகிலையீசு புதிய மூலிகை எவ்வளவு?

33. A solenoid of 500 turns, is wound on a iron core of relative permeability 800. The length of radius of the solenoid are 40cm and 3cm respectively. calculate the average emf induced in the solenoid if the current in it changes from 0 to 3A in 0.4 second.

ஏப்புமை ஒட்டுத்திறன் 800 எந்தெட ஒரு குந்தமிடுவீசு
கீல் 500 கார்ண்தை எந்தெட மாசீராகுவீசு வழிக் கீழுமிப்படுத்துவது
உருவிருக்குவீசு நீண்டுமிகு உருவும் மூலிகையீசு 40cm மீற்றை 3cm
உருவிருக்குவீசு நீண்டுமிகு உருவும் மூலிகையீசு கூடுந்தீக் 3A தீகு
உடும். அகிச்சிகுவீசு கீல்உயராயீசு பாலூயல் கூடுந்தீக் 3A தீகு
0.4 எந்தை உடுருந்தீகு கொஞ்சமாயீசு, அதில் குந்தமிடுமூலிகை கீழாக
மூலிகையீசு ஒன்றையீசு கீழுந்துகை.

ANSWER ALL THE QUESTIONS. | அனைத்து ஒன்றாவற்றில் ஒன்றையொலி

34. Derive an expression for electrostatic potential due to an electric dipole and its special cases.

மின்சாரத்தொழியால் முடி புள்ளியல் நிலைமீது நிறைவேலைக்கு விரிவாக மாற்றுதலை முறை முறை விடுதல்? சிறப்பு நெரிசல்களை எடுத்து? (OR) (அல்லது)

Discuss the working of cyclotron in detail.

கண்சாரமாலோம் ஒத்து செல்லும் வாநிக்கீர்த்தி ஒவ்வொரு?

35. Explain the types of emission Spectrum?

ஒளியிடு நிறங்களையும் உறைநிறங்களை அளந்துகின். (OR) (அல்லது)

Explain the determination of the internal resistance of a cell using potentiometer?

மின்சாரத்தினாலோயல் பயனிசெதிநி ஏன் கால்வர்த்திகள் அமைகின்றனதைய் நோக்கிப்பாரு வாநிக்கின்.

36. Derive an expression for phase angle between the applied voltage and current in a series RLC circuit and its special cases
ஒன்றாக RLC சீர்க்கல், சாஸ்திகப்பட்ட மின்சாரத்திற்கு ஒவ்வொரு பகுதியில் ஏன்கூடிய ஒளினால்மீது கூடுதலாக நூட்டுக்காண்நிற்கிறதோன்ற சம்பிரப்பதைப் படித்து, சிறப்பு நெரிசல்களை எடுத்து. (OR) (அல்லது)

Describe the Fizeau's method to determine the speed of light.

ஏனாயன் வெந்தியார் கண்ணிட்டியும் 3×10^8 மீ/நேர மூலையை எடுத்து.

37. வினியோட்டி மேலாடுபெற்றிடம் ஏற்படும் ஏனாவைக்கும்கொண்டு செல்லும்போது மூலையை எடுத்து.

Derive the equation for refraction at single spherical surface. (OR) (அல்லது)

Explain in detail the construction and working of a van de Graaff generator?

வாநி டி கிராஃப் மென்றியெதிர்யோட்டி திட்டமிடியும் பகுதியில் ஒத்து செல்லும் வாநிக்கீர்த்தி ஒவ்வொரு?

38. obtain the condition for bridge balance in wheatstone's bridge?

திடீனில்பாகி சுறையிலிருப்பு சமநிலையினை நிபந்த்துவதையெப் படிக்க. (OR) (அலைகள்)

Show that the mutual inductance between a pair of coils is same, ($M_{12} = M_{21}$)

யிரு மூன்று கூடியசீருநின்றனர் குறையே உள்ள மின்சாரத்தைக் கண்டிக்கலா அவை சுலபாகம் எளியதாகி விடும். ($M_{12} = M_{21}$)